

சாஹாபீடியா - ஃபெல்லோஷிப் 2020

இணைப்பு V

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்வார்களானால், அவர்கள் சாஹாபீடியா- யுனெஸ்கோ 2020க்கான ஃபெல்லோ என அறியப்படுவர்.

1. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உதவித்தொகை ஆய்வுத்திட்டத்தை 28 வாரங்களுக்குள், அதாவது 01 அக்டோபர் 2020 தொடங்கி 30 மார்ச் 2021 வரை, முடிக்க வேண்டும்.
2. சாஹாபீடியாவில் உள்ள தொகுதிகள் பொதுவாக கண்ணோட்ட கட்டுரை (துணைநூற்பட்டியலுடன்) அல்லது ஒரு குறும் ஆவணப்படம் (ஆய்வுச்சுருக்கம் மற்றும் subtitle உடன்), அதோடு துணை/சிறப்பு மையங்கள் குறித்த கட்டுரைகள், வல்லுநர்கள் மற்றும் தொழில்வோருடனான நேர்காணல், அதன் எழுத்து வடிவம், காணொளிகள், ஒலிநாடாக்கள், நிழற்படக்கூடம் மற்றும் நிழற்படக்கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டவை விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழங்கல்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் கொடுக்க கடமைப்பட்டுள்ளார். ஆய்வாளர்கள் காலதாமதமின்றி வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் வழங்குதல்களை தவறாமல் சமர்ப்பித்தல் அவசியம். சாஹாபீடியாவில் தனித்துவமான எழுத்து மற்றும் ஆவணப்படுத்தும் தரம் கடைபிடிக்கப்படுகிறது. அது குறித்து எங்களது இணையதளத்தில் உள்ள இணைப்பு IVல் விரிவாக காணலாம்
3. இந்த ஊக்கத்தொகை 44,445 இந்திய ரூபாய்களை (நாற்பத்து நான்காயிரத்து நாணூற்றுப் நாற்பத்து ஐந்து) வழங்குகிறது. இதில் வெகுமாதியும் ஆய்வின் போது ஏற்படும் பிற

செலவுகளுக்குமான தொகை சேர்ந்தே உள்ளது. இந்திய வருமான வரி சட்டம், 1961,ன் படி விதிக்கப்படும் வருமான வரி நிதியின் மூலத்திலிருந்தே பிடித்துக்கொள்ளப்படும். இதுபோக, ஆய்வாளருக்கு 40,000 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படவர்களுள் பிராந்திய மொழிகளில் பணிசெய்ய இருப்பவர்களுக்கு சாஹாபீடியா குழு தீர்மானித்துள்ளது போல் மொழிபெயர்ப்புக்குஆகும் செலவுகளுக்காக கூடுதலாக 10,000 ரூபாய்கள் வழங்கப்படும். வழங்கல்கள் தரமாக மொழிபெயர்ப்படுவதற்காக இந்த தொகை நேர்ந்த செலவுகளின் அடிப்படையில், அதாவது செலவுக்கான ரசீது அல்லது கோருதலின் மூலம் வழங்கப்படும். இந்த உதவித்தொகைக்கு அதிகப்படியான எந்த ஒரு பொருளாதார உதவியும் செய்யப்பட மாட்டாது.

4. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகையை சாஹாபீடியா மூன்று தவணைகளில் தேர்ந்தெடுக்கப்படவர்களுக்கு வழங்கும். முதல் 20% தொகை ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும், அடுத்த 40% தொகை திருப்திகரமான வகையில் செய்யப்பட்ட முதல் இரண்டு வழங்கல்கள் சமர்ப்பிக்கப்பட்ட அல்லது தரவேற்றம் செய்யப்பட்ட பின்பும், இறுதி 40% தொகை சாஹாபீடியாவுக்கு திருப்தியளிக்கும் வகையில் முழு ஆய்வும் செய்து முடித்த பின்பும் வழங்கப்படும். மொழிபெயர்ப்புக்கான 10,000 ரூபாய், பிராந்திய மொழிகளில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வாளர்களுக்குaஅய்வின் இறுதியில், மொழிபெயர்க்கப்பட்ட பிரதியை ஆய்ந்த பிறகு வழங்கப்படும்.
5. முதல் தவணையில் கொடுக்கப்படும் 20% தொகை, ஆய்வாளரின் PAN அட்டை தகவல்கள், நிராகரிக்கப்பட்ட காசோலை/வங்கிக் கணக்கு தகவல்கள் மற்றும் ஒப்பந்தக் கடிதத்தின் அதிகாரப்பூர்வ ஏற்பு, ஆகியவை கிடைத்த பின் வழங்கப்படும்.

6. அடுத்தடுத்த தவணைகள், சாஹாபீடியாவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முடிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் போது வழங்கப்படும். பொதுவாக வழங்கல்களை பகுப்பாய்வு செய்து மதிப்பிட நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகும். அதன் பிறகு தொகை வழங்கப்படும்.
7. ஆய்வாளர்கள் மாதாந்தர முன்னேற்ற அறிக்கையை மின்னஞ்சல் வழி அனுப்ப வேண்டும். முதல் மாதத்திற்குள் ஆய்வுத்திட்டத்துக்கான ஆரம்ப செலவறிக்கை கொடுக்கப்பட வேண்டும்.
8. இந்த திட்டத்துக்காக உருவாக்கப்படும் அனைத்தும் சாஹாபீடியா இணையதளத்தில் பதிவேற்றப்படும். படைப்பாளிக்கு முழு அங்கீகாரத்தையும் கொடுத்து அதே சமயத்தில் ஆய்வு, அறிவு மற்றும் கலை சார்ந்த படைப்புக்களை மேலும் திறந்துவிடும் நோக்கத்துடன் சாஹாபீடியா creative commons முறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அவற்றுக்கு சாஹாபீடியாவின் அறிவுசார் சொத்து உரிமைக் கொள்கையின் (CC-BY-SA 4.0) படி உரிமம் வழங்கப்படும். ஆய்வாளர்களுக்கு அவர்கள் செய்த வேலைக்கான அங்கீகாரம் வழங்கப்படும்.
9. இந்த ஊக்கத்தொகையின் மூலம் உருவாக்கப்படும் பணிகள் எந்த ஊடகத்தில் அல்லது பதிப்பகத்தில் வெளியானாலும் அந்த பணியை எவ்வித கூடுதல் அனுமதி இன்றியும் கட்டனம் செலுத்தாமலும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வெளியிடுவதற்கும் பயன்படுத்துவதற்குமான அனைத்து உரிமைகளும் சாஹாபீடியா மற்றும் யுனெஸ்கோவுக்கு உள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது படைப்பாளிக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படும்.
10. சாஹாபீடியாவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத, சிக்கலான அல்லது பிற காரணங்களுக்காக கட்டுரைகள் மற்றும்

இன்ன பிற உள்ளீடுகளை நீக்கும் உரிமை சாஹாபீடியாவுக்கு உண்டு.

11. சாஹாபீடியா மற்றும் யுனெஸ்கோவிடம் தெரியப்படுத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் பணிகள் எந்த ஊடகத்திலும் வெளியாகும் பட்சத்தில், அதற்கான எந்த பொறுப்பையும் சாஹாபீடியா மற்றும் யுனெஸ்கோவும் ஏற்காது.
12. சமர்ப்பிக்கப்பட்ட பணிகளில் மீது இந்திய காப்புரிமைச் சட்டம், 1957ன் கீழ் உள்ள பகுதி 51, 563 மற்றும் 65ன் கீழ், மூன்றாம் தரப்பினரால் காப்புரிமை மீறல் கோரப்பட்டால் சாஹாபீடியா மற்றும் யுனெஸ்கோ எந்த பொறுப்பையும் ஏற்காது சமர்ப்பிக்கப்படும் அனைத்து பணிகளும் சுயமாக உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பிற ஊடகங்களில் இருக்கும் பணிகளை எடுத்து மறுருவாக்கம் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பணிகளும் கருத்துத் திருட்டை கண்டறியும் மென்பொருட்களாள் தீவிரமாக சரிபார்க்கப்படும்.
13. மூன்றாம் தரப்பினர் தங்களது அறிவுச் சொத்து உரிமைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீறப்படுள்ளதாக கோரி அதன் மூலம் ஏற்பட்ட இழப்பு, செலவு மற்றும் பொருப்பு ஆகியவற்றை கோருவதற்காக சாஹாபீடியா, யுனெஸ்கோ மற்றும் இந்நிறுவனங்களின் அதிகாரிகள், பணியாளர்கள், முகவர்கள் ஆகியோருக்கு எதிராக தொடரப்படும் அனைத்து வழக்குகள், முன்வைக்கப்படும் கோரிக்கைகள், செயல்கள், சட்டத் தீர்ப்புகள், மதிப்பீடுகள், குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில் இருந்து இவர்களை பாதுகாக்க வேண்டும். மேலும் இவர்களுக்கான சட்டரீதியான இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

14. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வாளர்

அ. சாஹாபீடியாவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வழங்கல்களை சமர்ப்பிக்க தவறும் போது

ஆ. காலக்கொடுவை பின்பற்ற தவறும் போது

இ. மாதாந்திர முன்னேற்ற பதிவேட்டை சமர்ப்பிக்க தவறும் போது,

ஆய்வாளரின் பெல்லோஷிப்பை ரத்து செய்யும் அனைத்து உரிமையும் சாஹாபீடியாவுக்கு உண்டு. எந்த காரணத்துக்காக சாஹாபீடியா பெல்லோஷிப்பை ரத்து செய்தாலும், எற்கனவே ண்வழங்கப்பட்ட உதவித்தொகையை திரும்பப்பெறவும், அடுத்து கொடுக்கவிருக்கும் உதவித்தொகையை வழங்காமல் இருப்பதற்குமான உரிமை சாஹாபீடியாவுக்கு உண்டு. பெல்லோஷிப் ரத்துசெய்யப்படும் பட்சத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வாளருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும். மேற்கண்ட காரணங்கள் எவற்றுக்கேனும் ரத்து செய்யப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வாளர் சாஹாபீடியாவின் பெல்லோ என அழைக்கப்படமாட்டார்.